

அனுப்புநர்

திருமதி.செ.அமுதவல்லி,
M.Sc.,B.Ed.,M.Lis.,DEPA.,
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை – 600 006.

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
இணை இயக்குநர் புதுச்சேரி மற்றும்
அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள்
உதவி இயக்குநர்கள்.

ந.க.எண்.052449 / பி1 / 2019

நாள் : 06.05.2019

ஐயா/அம்மையர்,

பொருள் : சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் –
ஜூன் 2019, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்
பொதுத் தேர்வு – தேர்வர்கள் பள்ளிகள் / தேர்வு
மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் –
அறிவுரை வழங்க கோருதல் – தொடர்பாக.

நடைபெற்ற மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத/
வருகை புரியாத தேர்வர்களுக்கு, **14.06.2019 முதல் 22.06.2019 வரை**
ஜூன் 2019 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் ஆன்-லைன் மூலம்
விண்ணப்பிப்பதற்கு **06.05.2019 (திங்கட்கிழமை) முதல் 10.05.2019**
(வெள்ளிக்கிழமை) வரை பள்ளிகள்/தேர்வு மையங்களுக்குச் சென்று பதிவு செய்யுமாறு
தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிகள் /தேர்வு மையங்களுக்கு
வருகைபுரியும் பள்ளி மாணாக்கர் / தனித்தேர்வர்களுக்கு கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தங்களது
ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

1. **06.05.2019 காலை முதல்** தேர்வர்கள் பயின்ற பள்ளிகள் / தேர்வு
மையங்களுக்கு வருகைபுரிவார்கள். அவ்வாறு வருகைபுரிவோரிடம் அவர்கள்
மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் நுழைவுச் சீட்டு (Hall Ticket)
மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழினை (Provisional Certificate) ஆய்வு
செய்து www.dge.tn.gov.in என்ற website-ல் பள்ளிகள் / தேர்வு
மையங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட User ID மற்றும் Password-ஐ
பயன்படுத்தி, தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம்
செய்ய வேண்டும்.

2. பள்ளிகள் / தேர்வு மையங்கள் விண்ணப்பங்கள் பெற்றிட **10.05.2019** அன்று கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை பெறப்பட்டு பதிவு செய்த விண்ணப்பத்தொகையினை இணைப்பில் காணும் வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்-லைனில் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பத்தொகையினை செலுத்திய பிறகு அதற்கான இரசீதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனையும், Summary Report நகலையும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் **13.05.2019 (திங்கட்கிழமை) அன்று** ஒப்படைக்க வேண்டும்.

3. அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது (Receipt) மற்றும் Summary Report போன்ற விவரங்களை அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் (பொது) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க கடைசி தேதி **17.05.2019**

விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பத் தொகையினை ஆன்-லைனில் செலுத்துதல் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் எழுமாயின் **8012594127** என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, ஜூன் 2019, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கு **06.05.2019 முதல் 10.05.2019 வரை** தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகள் அனைத்தும், தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவுசெய்திட பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தக்க அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகள் ஏதேனும் இப்பணியினை மேற்கொள்ளவில்லை எனப் புகார் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் / ஆசிரியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உரிய முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிடவும், மேற்படி பணியினை உரிய காலத்தில் முடித்திட உதவிடவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

ஆன்-லைனில் விண்ணப்பத் தொகை செலுத்துவதற்கான வழிமுறைகள்

ஓம்/-

இயக்குநர்

நகல்

1. அனைத்து பள்ளிகள் / தேர்வு மைய தலைமையாசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக (தக்க நடவடிக்கைக்காக)
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தகவலுக்காக)

**ஆன்-லைனில் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு
விண்ணப்பத்தொகை செலுத்துவதற்கான வழிமுறைகள்**

www.dge.tn.gov.in



Services



Online Payment



Accept - Declaration



Press - Proceed Button



**Payment Category - Select SSLC Payment
By Schools**



Enter School Code & Select Exam Fees



Click- Submit Button



Fill all the particulars and then press submit button



Pay the amount by selecting Internet Banking Option